

068/DM/19

TC-133  
14

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS  
REGISTRATION DEPARTMENT TEST - GROUP - II  
(Without Books)

Maximum Time : 2 hours

Maximum Marks : 80

**IMPORTANT INSTRUCTIONS**

**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

**NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.**

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படின் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

**This booklet should not be opened till the Invigilator gives a signal to open it. As soon as the signal is received you should open the booklet and then proceed to answer the questions.**

இந்த வினாத்தொகுப்பினை கண்காணிப்பாளரின் அனுமதி பெறுவதற்கு முன்னர் திறக்கக்கூடாது. கண்காணிப்பாளர் வினாத்தொகுப்பினை திறப்பதற்கு அனுமதி அளித்தவுடன் வினாத்தொகுப்பினை திறந்து விடையளிக்க தொடங்கலாம்.

1. This question booklet contains 80 number of objective type questions. Prior to attempting to answer, the candidate is requested to check whether all questions are there and ensure that there are no blank pages in the question booklet. In case, if any defect is noticed in the question paper, it shall be reported to the Invigilator immediately, **within first 10 minutes** after which no request will be entertained.

இவ்வினாத்தாள் 80 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. விண்ணப்பதாரர்கள் விடையளிக்க தொடங்கும் முன், வினாத்தாளில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், ஏதேனும் சில பக்கங்கள் / வினாக்கள் அச்சிடப்படாமல் விடுபட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். வினாத்தாளில் ஏதேனும் குறை இருப்பின் வினாத்தாளைப் பெற்ற பின் பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. Answers all questions. All questions carry equal marks.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.

[Turn over

3. Candidate must write his Register Number in the space provided on the top right side of this booklet alone. Do not write anything else on the Question Booklet.  
விண்ணப்பதாரரின் பதிவெண்ணை இவ்வினாத்தாளின் மேல் வலது பக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுத வேண்டும். வினாத்தாளில் வேறு எதையும் எழுதக் கூடாது.
4. The sheet before the last page of the question booklet shall be used for any rough work.  
வினாத்தாளின் கடைசி பக்கத்திற்கு முன் பக்கத்தில் rough work எழுதி பார்க்க உபயோகித்துக் கொள்ளவும்.
5. (a) Each question comprises of four responses i.e. (A), (B), (C) and (D). Candidate shall select only one correct response. In case, if the candidate feels that there are more than one correct response, **shade the response which he considers is the best.**  
(b) In any case, a candidate shall choose only one response for each question.  
(c) **If more than one answer is shaded for a question, the answer will be treated as wrong and no mark will be given for that question.**  
(d) The total marks will depend on the total number of correct responses marked in the OMR answer sheet. (For this purpose, only one shaded circle for a question will be taken into account for awarding mark)
- (a) ஒவ்வொரு வினாவிற்கும் (A), (B), (C), (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு வினாவிற்கு இருப்பதாக கருதினால், அவற்றில் எவ்விடை மிகச் சரியானது என கருதுகிறீர்களோ, அவ்விடையை நிழலிட்டு காட்ட வேண்டும்.  
(b) எவ்வாறிருப்பினும், ஒரு வினாவிற்கு ஒரே ஒரு விடையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.  
(c) ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால் அவ்விடை தவறானதாக கருதப்பட்டு, அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.  
(d) OMR விடைத் தாளில் குறிக்கப்பட்ட சரியான விடைகளைப் பொறுத்து, மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒரு வினாவிற்கு ஒரு வட்டத்தில் (குறிப்பிட்ட) நிழலிட்ட விடை மட்டுமே மதிப்பெண் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).
6. Do not mark the answers in the Question Booklet.  
வினாத்தாளில் விடைகளைக் குறிப்பிடக் கூடாது.
7. Candidate shall not remove or tear off any sheet from this question booklet. During the examination he is not allowed to take the question booklet out of the examination hall. Only after the examination is over, he shall be allowed to take the question booklet.  
விண்ணப்பதாரர், வினாத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும், நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நடைபெறும் போது, வினாத்தாளை தேர்வு கூடத்தைவிட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிந்த பின்னரே வினாத்தாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
8. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide.  
மேற்கண்ட அறிவுரைகளில் ஏதேனும் மீறப்படுமேயானால் தேர்வாணையம் எடுக்கும் தண்டனை / நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
9. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின், ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

1. Which section of Indian stamp act relates to duties how to be paid

- (A) Section 10 (B) Section 11  
(C) Section 14 (D) Section 17

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்தப் பிரிவு தீர்வைகள் எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்பதற்கு தொடர்புடையது.

- (A) பிரிவு 10 (B) பிரிவு 11  
(C) பிரிவு 14 (D) பிரிவு 17

2. Which one of the following is wrong?

- (A) Conveyance is defined under section 2 (10) of Indian stamp act  
(B) Instrument is defined under section 2(14) of Indian stamp act  
(C) Partition is defined under section 2(16) of Indian stamp act  
(D) Power of Attorney is defined under section 2(21) of Indian stamp act

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று தவறானது

- (A) உரிமை மாற்றம் என்பது இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 2(10)-க் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது  
(B) முறையாவணம் என்பது இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 2(14)-க் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது  
(C) பாகம் என்பது இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 2(16)-க் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது  
(D) அதிகார ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 2(21)-க் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது

3. Which Sub section of section 19B of Indian stamp act stipulates time limit for taking action on a copy of any instrument received in Tamilnadu.

- (A) 19B(2) (B) 19B(3)  
(C) 19B(1) (D) 19B(4)

இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 19B-ன் எந்த உட்பிரிவு தமிழ்நாட்டில் பெறப்பட்ட முறைவாணத்தின் நகலின் மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கால அளவை நிர்ணயிக்கின்றது

- (A) 19B(2) (B) 19B(3)  
(C) 19B(1) (D) 19B(4)

4. Which section of Indian stamp act relates to deduction from duty Payable on the transfer the amount of any duty already paid in respect of mortgage.

- (A) Section 21 (B) Section 24  
(C) Section 26 (D) Section 27

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்த பிரிவு உரிமை மாற்றத்தின் போது ஏற்கெனவே அடமான ஆவணத்திற்கு செலுத்தப்பட்ட தீர்வையினை கழித்துக் கொள்ளலாம் என்பதற்கு தொடர்புடையது

- (A) பிரிவு 21 (B) பிரிவு 24  
(C) பிரிவு 26 (D) பிரிவு 27

5. In the absence of an agreement the expense of providing the proper stamp duty shall be borne in respect of partition deed by

- (A) One of the parties to the partition deed
- (B) All parties in proportion to their respective shares in the whole property partitioned
- (C) All parties equally in the whole property partitioned
- (D) Some of the parties to the partition deed

உடன்படிக்கை ஏதும் இல்லாத நிகழ்வில் பாக ஆவணத்தை பொறுத்து முறையான முத்திரைத் தீர்வை வழங்குவதற்கான செலவானது

- (A) பாக ஆவணத்தில் கண்ட ஏதேனும் ஒரு நபரால் செலுத்தப்பட வேண்டும்
- (B) பாக ஆவணத்தில் கண்ட அனைத்து நபர்களால் மொத்த பாக சொத்தில் தங்களுக்கு பாத்தியப்பட்ட விகிதாச்சாரப்படி செலுத்த வேண்டும்
- (C) பாக ஆவணத்தில் கண்ட அனைத்து நபர்களால் பாக ஆவணத்தில் கண்ட மொத்த சொத்திற்கு சரிசமமாக செலுத்த வேண்டும்
- (D) பாக ஆவணத்தில் கண்ட சில நபர்களால் செலுத்தப்பட வேண்டும்

6. Receipt is defined under

- (A) Section 2 (22) of Indian stamp act
- (B) Section 2(24) of Indian Stamp Act
- (C) Section 2 (23) of Indian stamp act
- (D) Section 2(25) of Indian Stamp Act

இரசீது என்பது

- (A) இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 2(22)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது
- (B) இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 2(24)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது
- (C) இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 2(23)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது
- (D) இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 2(25)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது

7. Which one of the following is wrong?

- (A) Section 4 of Indian stamp act relates to instruments relating to several distinct matter
- (B) Section 11 of Indian stamp act relates to use of adhesive stamps
- (C) Section 16 of Indian stamp act relates to denoting duty
- (D) Section 33 of Indian stamp act relates to examination and impounding of instruments

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று தவறானது

- (A) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 4 ஆனது பல்வேறுபட்ட பொருட்பாடுகள் தொடர்பான முறையாவணங்களுக்கு தொடர்புடையது
- (B) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 11 ஆனது ஒட்டுவில்லை பயன்பாட்டிற்கு தொடர்புடையது
- (C) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 16 ஆனது தீர்வையைக் குறிப்பிடுதலுக்கு தொடர்புடையது
- (D) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 33 ஆனது முறையாவணத்தை ஆய்வு செய்தல் மற்றும் பயன் முடிக்கத்திற்கு தொடர்புடையது

8. Signed means

- (A) Signature (B) Executed  
(C) Declaration (D) Affidavit

கையெழுத்து இடப்பட்டது என்பது

- (A) கையெழுத்து (B) நிறைவேற்றப்பட்டது  
(C) அறிவித்தல் (D) உறுதிமொழி

9. X mortgages his immovable property for a loan of 3300000/- without possession, stamp duty payable

- (A) 40000 (B) 33000  
(C) 20000 (D) 10000

X என்பவர் ரூ. 3300000 கடனுக்காக தன் அசையாச் சொத்தினை சுவாதினமில்லாத அடமானம் வைக்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 40000 (B) 33000  
(C) 20000 (D) 10000

10. A gift of immovable property valued at 9000000/- is executed, stamp duty payable including surcharge

- (A) 720000 (B) 630000  
(C) 450000 (D) 360000

ரூ. 90,00,000 மதிப்புள்ள அசையாச் சொத்து தொடர்பான ஒரு தான ஆவணம் எழுதப்படுகின்றது. செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி உட்பட

- (A) 720000 (B) 630000  
(C) 450000 (D) 360000

11. Which one of the following doesnot come under section 47A of Indian stamp act?

- (A) Gift  
(B) Release of Benami right  
(C) Settlement  
(D) Release falling under article 55A of Indian stamp act

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A -ன் கீழ் வரவில்லை

- (A) தானம்  
(B) பினாமி விடுதலை  
(C) ஏற்பாடு  
(D) இந்திய முத்திரை சட்டக் கூறு 55A -ன் கீழ்வரும் விடுதலை

12. Which one of the following is right?

- (A) Article 24 of Indian stamp act relates to conveyance  
(B) Article 17 of Indian stamp act relates to certificate of sale  
(C) Article 31 of Indian stamp act relates to Divorce  
(D) Article 33 of Indian stamp act relates to gift

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 24 உரிமை மாற்றத்திற்கு தொடர்புடையது  
(B) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 17 விற்பனை சான்றிற்கு தொடர்புடையது  
(C) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 31 விவாகரத்திற்கு தொடர்புடையது  
(D) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 33 தான முறையாவணத்திற்கு தொடர்புடையது

13. Which article of Indian stamp act relates to further charge

- (A) Article 35  
(B) Article 32  
(C) Article 36  
(D) Article 37

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்த பிரிவு மேலும் ஒரு பொறுப்பை விதிப்பதற்கு தொடர்புடையது

- (A) கூறு 35  
(B) கூறு 32  
(C) கூறு 36  
(D) கூறு 37

14. Which Sub section of section 2 defines collector

- (A) 2(9)  
(B) 2(11)  
(C) 2(13)  
(D) 2(16)

இந்திய முத்திரைச் சட்டத்தின் பிரிவு 2-ன் எந்த உட்பிரிவின் கீழ் ஆட்சியர் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.

- (A) 2(9)  
(B) 2(11)  
(C) 2(13)  
(D) 2(16)

15. Which section of Indian stamp act relates to instrument chargeable with duty

- (A) Section 6  
(B) Section 7  
(C) Section 3  
(D) Section 9

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்த பிரிவு தீர்வை விதிக்கத்தக்க முறையாவணத்திற்கு தொடர்புடையது.

- (A) பிரிவு 6  
(B) பிரிவு 7  
(C) பிரிவு 3  
(D) பிரிவு 9

16. Which section of Indian stamp act relates to only one instrument to be on same Stamp?

- (A) Section 12 (B) Section 14  
(C) Section 15 (D) Section 16

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்தப் பிரிவு ஒரு முத்திரைத்தாளின் மேல் ஒரே முறையாவணம் மட்டும் என்பதற்கு தொடர்புடையது.

- (A) பிரிவு 12 (B) பிரிவு 14  
(C) பிரிவு 15 (D) பிரிவு 16

17. Which section of Indian stamp act relates to instrument executed in Indian?

- (A) Section 17 (B) Section 20  
(C) Section 22 (D) Section 23

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்தப் பிரிவு இந்தியாவில் எழுதப்பட்ட முறையாவணத்திற்கு தொடர்புடையது.

- (A) பிரிவு 17 (B) பிரிவு 20  
(C) பிரிவு 22 (D) பிரிவு 23

18. Who is the final authority for formulation of policy, methodology and administration for market value guideline in the state?

- (A) Valuation sub committee  
(B) Chief controlling revenue authority  
(C) Additional Inspector general of registration (Guide lines)  
(D) Valuation committee

மாநிலத்தின் சந்தை மதிப்பு வழிகாட்டி தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுக்கான கொள்கையை உருவாக்குதல், அதன் அணுகுமுறை மற்றும் நிர்வாகம் தொடர்பாக இறுதியான அதிகார அமைப்பு

- (A) மதிப்பீட்டு துணைக் குழு  
(B) முதன்மை வருவாய் கட்டுப்பாட்டு அலுவலர்  
(C) கூடுதல் பதிவுத் துறைத் தலைவர் (வழிகாட்டி)  
(D) மதிப்பீட்டு குழு

19. Section 47B of Indian stamp act relates to stamp duty chargeable for instrument of

- (A) Ratification (B) Rectification  
(C) Partition (D) Release

இந்திய முத்திரைச் சட்ட பிரிவு 47B ஆனது கீழ்க்கண்டவற்றில் எதுவுடன் தொடர்புடையது

- (A) சம்மத ஆவணம் (B) பிழைதிருத்தல்  
(C) பாகம் (D) விடுதலை

20. Which article of Indian stamp act relates to Agreement relating to deposit of title deed?

- (A) Article 6 (B) Article 10  
(C) Article 16 (D) Article 22

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்தக் கூறு மூல ஆவண ஒப்புடைப்பு தொடர்பான உடன்படிக்கை ஆவணத்திற்கு தொடர்புடையது

- (A) கூறு 6 (B) கூறு 10  
(C) கூறு 16 (D) கூறு 22

21. Which one of the following is wrong

- (A) The time limit for invoking suo motu power under 47A(3) of Indian stamp act is four year from date of registration  
(B) Registering authority may refer exchange deed to collector for determination of market value  
(C) The Chief controlling revenue authority may suomotu call for and examine an order passed under sub section (2) or of sub section (3) of 47A.  
(D) Sub section 10 of 47A relates to provision in realltion to appeal to High Court.

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று தவறானது

- (A) இந்திய முத்திரைச் சட்ட பிரிவு 47A(3) -ன் கீழ் தன்னிச்சையான அதிகாரத்தை பயன்படுத்தும் காலமானது ஆவணம் பதிவு தேதியிலிருந்து நான்கு வருடங்கள் ஆகும்  
(B) பதிவு அலுவலர் பரிவர்த்தனை ஆவணத்தை சந்தை மதிப்பு நிர்ணயத்திற்காக ஆட்சியருக்கு அனுப்பலாம்  
(C) முதன்மை வருவாய் கட்டுப்பாட்டு அலுவலர் தன்னிச்சையாக 47A-ன் உட்பிரிவு2 அல்லது 3-ன் கீழ் வழங்கப்பட்ட ஆணையினை கோரி ஆய்வு செய்யலாம்  
(D) 47A-ன் உட்பிரிவு 10 உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தொடர்பான வழிவகைக்கு தொடர்புடையது

22. Which one of the following is wrong

- (A) Settlement may be made in consideration of marriage
- (B) Settlement may be made for the purpose of distributing property of settler among his family
- (C) Maximum stamp duty for settlement deed executed in favour other than family member is Rs. 25000
- (D) Settlement may be made for any religious or charitable purpose

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று தவறானது

- (A) ஏற்பாடு ஆவணம் திருமணத்தின் மறுபயனாக ஏற்படுத்தப்படலாம்
- (B) ஏற்பாடு செய்பவரின் சொத்தை அவரின் குடும்பத்தினிடையே பிரித்து அளிப்பதற்காக ஏற்பாடு ஆவணம் ஏற்படுத்தப்படலாம்
- (C) குடும்ப நபர் அல்லாதோருக்கு எழுதித் தரப்படும் ஏற்பாடு ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச முத்திரைத் தீர்வை ரூ. 25,000
- (D) ஏற்பாடு ஆவணங்கள் சமய மற்றும் தொண்டு காரியங்களுக்காக ஏற்படுத்தப்படலாம்

23. Which one of the following is correct?

- (A) Power of attorney is defined under subsection 20 of Section 2
- (B) Stamp duty payable for a power of attorney authorising four person to act jointly and severally in more than one transaction is Fifteen rupees
- (C) Stamp duty payable for a power of attorney authorising seven person to act jointly, or severally in more than one transaction is one hundred and seventy five rupees
- (D) Article 47 of Indian stamp act relates to power of attorney.

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) அதிகார ஆவணம் பிரிவு 2-ன் உட்பிரிவு 20-ல் வரையறுக்கப்பட்டுள்ளது
- (B) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரிமை மாற்ற நடவடிக்கை ஒன்றில் செயல்படுவதற்கு நான்கு நபர்களுக்கு அளிக்கப்படும் அதிகார ஆவணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை ரூபாய் பதினைந்து
- (C) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரிமை மாற்ற நடவடிக்கைகளில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஏழு நபர்களுக்கு அதிகாரம் அளித்து எழுதப்படும் அதிகார ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை ரூபாய் நூற்றி எழுபத்தி ஐந்து
- (D) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 47 ஆனது அதிகார ஆவணத்திற்கு தொடர்புடையது

24. Which one of the following is correct?

- (A) Article 35 of Indian stamp act relates to Lease
- (B) Article 42 of Indian stamp act relates to Mortgage
- (C) Article 46 of Indian stamp act relates to Partition
- (D) Article 49 of Indian stamp act relates to power of Attorney.

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 35 குத்தகை ஆவணத்திற்கு தொடர்புடையது
- (B) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 42 அடமான ஆவணத்திற்கு தொடர்புடையது
- (C) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 46 பாக ஆவணத்திற்கு தொடர்புடையது
- (D) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 49 அதிகார ஆவணத்திற்கு தொடர்புடையது

25. Which one of the following is correct?

- (A) Article 27 of Indian stamp act relates to Debenture
- (B) Article 33 of Indian stamp act relates to gift
- (C) Article 50 of Indian stamp act relates to Promissory note
- (D) Article 54 of Indian stamp act relates to Receipt

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 27 கடனீட்டு பத்திரங்களுக்கு தொடர்புடையது
- (B) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 33 தான ஆவணத்திற்கு தொடர்புடையது
- (C) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 50 பிராமிசரி நோட்டிற்கு தொடர்புடையது
- (D) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 54 இரசீது ஆவணத்திற்கு தொடர்புடையது

26. Which one of the following doesnot come under Article 55 of Indian stamp act

- (A) Release of Binami right
- (B) Release of right infavour of co-owner
- (C) Release of right infavour of Partner
- (D) Reconveyance of mortgaged property

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று இந்திய முத்திரைச்சட்டக் கூறு 55-ன் கீழ் வரவில்லை

- (A) பினாமி விடுதலை
- (B) கூட்டு உரிமையாளருக்கு எழுதிக் கொடுக்கப்படும் விடுதலை
- (C) கூட்டாண்மை நபருக்கு எழுதிக் கொடுக்கப்படும் விடுதலை
- (D) அடமானம் வைக்கப்பட்ட சொத்தின் மறு உரிமை மாற்றம்

27. Maximum penalty for omission to comply with provision of section 27 of Indian stamp act.

- (A) One thousand rupees (B) Two thousand rupees  
(C) Three thousand rupees (D) Five thousand rupees

இந்திய முத்திரைச் சட்ட பிரிவு 27-ன் வகைமுறைகளுக்கு இணங்கத் தவறுவதற்கான அதிகபட்ச தண்டத் தொகை

- (A) ஆயிரம் ரூபாய் (B) இரண்டாயிரம் ரூபாய்  
(C) மூன்றாயிரம் ரூபாய் (D) ஐந்தாயிரம் ரூபாய்

28. Maximum penalty for executing instrument not duly stamped

- (A) One hundred rupees (B) Two hundred rupees  
(C) Five hundred rupees (D) Thousand rupees

சரியான முத்திரை இல்லாமல் எழுதப்படும் முறையாவணங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டத் தொகை

- (A) நூறு ரூபாய் (B) இரு நூறு ரூபாய்  
(C) ஐநூறு ரூபாய் (D) ஆயிரம் ரூபாய்

29. Maximum penalty for failure to comply with provision of Section 19B of Indian Stamp Act

- (A) Five thousand rupees (B) Ten thousand rupees  
(C) Twenty thousand rupees (D) Twenty five thousand rupees

இந்திய முத்திரைச் சட்ட பிரிவு 19B-ன் வகைமுறைகளுக்கு இணங்கத் தவறுவதற்கான அதிகபட்ச தண்டத் தொகை

- (A) ஐந்தாயிரம் ரூபாய் (B) பத்தாயிரம் ரூபாய்  
(C) இருபதாயிரம் ரூபாய் (D) இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்

30. Who is empowered to make rules relating to sale of stamps?

- (A) Chief Controlling revenue authority  
(B) State Government  
(C) Additional Inspector general of Registration (Stamps & Registration)  
(D) Deputy Inspector general of Registration.

முத்திரைத்தாள் விற்பனை தொடர்பாக விதிகளை ஏற்படுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது?

- (A) முதன்மை வருவாய் கட்டுப்பாட்டு அலுவலர்  
(B) மாநில அரசு  
(C) கூடுதல் பதிவுத் துறைத்தலைவர் (முத்திரைகள் மற்றும் பதிவு)  
(D) துணைப்பதிவுத் துறைத் தலைவர்

31. What is the maximum penalty for breach of rule relating to sale of stamps and for unauthorized sale

- (A) Imprisonment for a term which may extend to six months or with fine which may extend to Five hundred rupees or with both
- (B) Imprisonment for a term which may extend to one year or with fine which may extend to Thousand rupee or with both
- (C) Imprisonment for a term which may extend to two year or with fine which may extend to Two thousand rupees or with both
- (D) Imprisonment for a term which may extend to five year with fine which may extend to Five thousand rupees or with both

முத்திரைத் தாள்களின் விற்பனை விதிகளை மீறுதல் மற்றும் அதிகாரம் அளிக்கப்படாமல் விற்பனை செய்தல் தொடர்பாக விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனை

- (A) ஆறு மாதங்கள் நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையோ அல்லது ஐநூறு ரூபாய் வரை பணத் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்து
- (B) ஒரு வருடம் நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் வரை பணத் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்து
- (C) இரண்டு வருடம் நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையோ அல்லது இரண்டாயிரம் ரூபாய் வரை பணத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்து
- (D) ஐந்து வருடம் நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையோ அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை பணத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்து

32. A partition deed among family member is valued as below

X is allotted to property valued at 37,00,000

Y is allotted to property valued at 21,00,000

Z is allotted to property valued at 29,00,000

Stamp duty payable

- (A) 87000 (B) 75000
- (C) 71000 (D) 30000

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஆன ஒரு பாக ஆவணத்தில் கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டுள்ளது

X என்பவருக்கு ரூ. 37,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது

Y என்பவருக்கு ரூ. 21,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது

Z என்பவருக்கு ரூ. 29,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது

செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 87000 (B) 75000
- (C) 71000 (D) 30000

33. A partition deed among non family member is valued as below

X is allotted to property valued at 8300000

Y is allotted to property valued at 6100000

Z is allotted to property valued at 5900000

Stamp duty payable

(A) 812000

(B) 600000

(C) 480000

(D) 75000

குடும்ப நபர் அல்லாதோருக்கான ஒரு பாக ஆவணத்தில் கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டுள்ளது.

X என்பவருக்கு ரூ. 83,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது

Y என்பவருக்கு ரூ. 61,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது

Z என்பவருக்கு ரூ. 59,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது

செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

(A) 812000

(B) 600000

(C) 480000

(D) 75000

34. A person releases his half share in an immovable property valued at 4700000 in favour of his family member, stamp duty payable

(A) 164500

(B) 47000

(C) 23500

(D) 25000

ரூ. 47,00,000 மதிப்புள்ள அசையாச் சொத்தில் ஒரு நபர் தனக்குள்ள பொதுவில் பாதி உரிமையை தன் குடும்ப உறுப்பினர்க்கு விடுதலை அளிக்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

(A) 164500

(B) 47000

(C) 23500

(D) 25000

35. A person releases his 1/2 share in an immovable property value of at Rs. 5500000 in favour of a person who is not a family member, stamp duty payable

(A) 220000

(B) 192500

(C) 110000

(D) 25000

ரூ. 55,00,000 மதிப்புள்ள ஓர் அசையாச் சொத்தில் ஒரு நபர் தனக்குள்ள பொதுவில் பாதி பங்கினை குடும்ப நபர் அல்லாத ஒரு நபருக்கு விடுதலை அளிக்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

(A) 220000

(B) 192500

(C) 110000

(D) 25000

36. A person leases out his immovable property for a period of 30 years. Monthly rent is Rs. 25,000 Advance amount paid is 400000 stamp duty payable excluding GST

- (A) 376000 (B) 360000  
(C) 94000 (D) 90000

ஒரு நபர் தன் அசையாச் சொத்தினை 30 வருடங்களுக்கு குத்தகை அளிக்கின்றார். மாத வாடகை ரூ. 25,000 செலுத்தப்பட்ட முன்பணத் தொகை ரூ. 4,00,000 செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை GST நீங்கலாக

- (A) 376000 (B) 360000  
(C) 94000 (D) 90000

37. X and Y are exchanging their property valued as below

X is allotted to property valued at 3700000

Y is allotted to property valued at 2900000

Stamp duty payable including surcharge

- (A) 462000 (B) 296000  
(C) 259000 (D) 148000

X மற்றும் Y என்பவர் கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டுள்ள சொத்தினை பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர்.

X என்பவருக்கு ரூ. 37,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது

Y என்பவருக்கு ரூ. 29,00,000 மதிப்புள்ள சொத்து ஒதுக்கப்படுகிறது.

செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி உட்பட

- (A) 462000 (B) 296000  
(C) 259000 (D) 148000

38. X sells his immovable property valued at 24,00,000 & movable property valued at 19,00,000 to Y stamp duty payable including surcharge

- (A) 344000 (B) 301000  
(C) 263000 (D) 215000

X என்பவர் ரூ. 24,00,000 மதிப்புள்ள அசையாச் சொத்தினையும், ரூ. 19,00,000 மதிப்புள்ள அசையும் சொத்தினையும் Y என்பவருக்கு விற்பனை செய்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி உட்பட

- (A) 344000 (B) 301000  
(C) 263000 (D) 215000

39. X Mortgaged his immovable property to Y & paid stamp duty of Rs. 1,50,000/- for the mortgage deed. Later on X sells his immovable property already mortgaged to Y for a value of 72,00,000. Stamp duty payable including surcharge

- (A) 576000 (B) 504000  
(C) 360000 (D) 354000

X என்பவர் தன் அசையாச் சொத்தினை Y என்பவருக்கு அடமானம் வைத்தார். அந்த அடமான ஆவணத்திற்கு ரூ. 1,50,000 -ஐ முத்திரை தீர்வையாக செலுத்தினார். பின்பு X ரூ. 72,00,000 மதிப்புள்ள தன் அசையாச் சொத்தினை Y என்பவருக்கு விற்பனை செய்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி உட்பட

- (A) 576000 (B) 504000  
(C) 360000 (D) 354000

40. A settlement deed is executed infavour of a family member in respect of immovable property valued at 13,00,000 stamp duty payable

- (A) 10000 (B) 13000  
(C) 25000 (D) 91000

ரூ. 13,00,000 மதிப்பு கொண்ட அசையாச் சொத்து தொடர்பான ஒரு ஏற்பாடு ஆவணம் குடும்ப நபர் ஒருவருக்கு எழுதப்படுகிறது.

- (A) 10000 (B) 13000  
(C) 25000 (D) 91000

41. A person executes power of attorney deed relating to immovable property for a consideration of Rs. 40,00,000. Stamp duty payable

- (A) 280000 (B) 200000  
(C) 160000 (D) 10000

ஒரு நபர் ரூ. 40,00,000 கைமாறு பெற்றுக் கொண்டு அசையாச் சொத்து தொடர்பாக ஒரு அதிகார ஆவணம் எழுதி தருகின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 280000 (B) 200000  
(C) 160000 (D) 10000

42. A bank manager executes a release deed infavour of mortgagor renouncing Claim of the bank upon a portion of immovable property mortgaged to the bank, value of the portion of the property is Rs. 6700000. Stamp duty payable

- (A) 469000 (B) 67000  
(C) 40000 (D) 25000

ஒரு வங்கி மேலாளர் வங்கிக்கு அடமானம் வைக்கப்பட்ட அசையாச் சொத்தின் ஒரு பகுதியின் மேல் வங்கிக்கு இருக்கும் உரிமை தொடர்பாக ஒரு விடுதலை ஆவணம் அடமானம் வைத்தவருக்கு எழுதித்தருகின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 469000 (B) 67000  
(C) 40000 (D) 25000

43. An entrepreneur having investment level of 2000000 in an industry deposits his title deeds relating to immovable property for a loan of 2300000. Stamp duty payable

- (A) Stamp duty is fully exempted  
(B) 23000  
(C) 10000  
(D) 5000

ரூ. 20,00,000 அளவு முதலீடு கொண்ட ஒரு தொழிற்சாலையை நடத்தும் ஒரு தொழில் முனைபவர் ரூ. 23,00,000 கடனுக்காக தன் அசையாச் சொத்து தொடர்பான மூல ஆவணங்களை ஒப்படைப்பு செய்கிறார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) முத்திரைத் தீர்வை முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது  
(B) 23000  
(C) 10000  
(D) 5000

44. X sells his immovable valued at 3600000 and a movable property valued at 1200000 stamp duty payable excluding surcharge

- (A) 336000 (B) 312000  
(C) 240000 (D) 180000

X என்பவர் ரூ. 36,00,000 மதிப்புள்ள அசையாச் சொத்தினையும், ரூ. 12,00,000 மதிப்புள்ள அசையும் சொத்தினையும் விற்பனை செய்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி நீங்கலாக

- (A) 336000 (B) 312000  
(C) 240000 (D) 180000

45. A person mortgages his immovable property for a loan of 4300000. Possession is agreed to be given. Stamp duty payable including surcharge

- (A) 172000 (B) 40000  
(C) 25000 (D) 10000

ஒரு நபர் ரூ. 43,00,000 கடனுக்காக தன் அசையாச் சொத்தினை அடமானம் வைக்கின்றார். சுவாதீனம் தரப்படுவதாக ஒப்புக் கொள்ளப்படுகின்றது. செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி உட்பட

- (A) 172000 (B) 40000  
(C) 25000 (D) 10000

46. A releases his  $\frac{1}{4}$  share in an immovable property valued at 5000000 infavour of his family member. C releases his  $\frac{1}{2}$  share in the same immovable property infavour of B. C and B are not family member. Stamp duty payable

- (A) 212500 (B) 200000  
(C) 187500 (D) 50000

A என்பவர் ரூ. 50,00,000 மதிப்புள்ள அசையாச் சொத்தில் தனக்குள்ள 1/4 பங்கினை B என்பவருக்கு விடுதலை அளிக்கின்றார். A மற்றும் B இருவரும் குடும்ப உறுப்பினர்கள். C என்பவர் அதே அசையாச் சொத்தில் தனக்குள்ள 1/2 பங்கினை B என்பவருக்கு விடுதலை அளிக்கின்றார். C மற்றும் B இருவரும் குடும்ப நபர்கள் அல்லாதோர். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 212500 (B) 200000  
(C) 187500 (D) 50000

47. A person executes a settlement deed relating to immovable property valued at 1600000 infavour of his son. Stamp duty payable

- (A) 10000 (B) 16000  
(C) 25000 (D) 112000

ஒரு நபர் ரூ. 16,00,000 மதிப்புள்ள அசையாச் சொத்தினை தன் மகனுக்கு எழுதிக் கொடுக்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 10000 (B) 16000  
(C) 25000 (D) 112000

48. A partition deed among non family members is executed as follow  
X is allotted to immovable property valued at 67,00,000  
Y is allotted to immovable property valued at 43,00,000  
Z is allotted to immovable property valued at 31,00,000

Stamp duty payable

- (A) 564000 (B) 296000  
(C) 141000 (D) 75000

குடும்ப நபர் அல்லாதோருக்கான ஒரு பாக ஆவணத்தில் கீழ்க்கண்டவாறு சொத்து ஒதுக்கப்பட்டுள்ளது.  
X என்பவருக்கு ரூ. 67,00,000 மதிப்பு உள்ள அசையாச் சொத்து ஒதுக்கப்படுகிறது  
Y என்பவருக்கு ரூ. 43,00,000 மதிப்பு உள்ள அசையாச் சொத்து ஒதுக்கப்படுகிறது  
Z என்பவருக்கு ரூ. 31,00,000 மதிப்பு உள்ள அசையாச் சொத்து ஒதுக்கப்படுகிறது

செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 564000 (B) 296000  
(C) 141000 (D) 75000

49. A construction agreement relating to building on undivided share of land is reached at the consideration amount of Rs. 45,00,000 and the cost of proposed construction is Rs. 36,00,000

Stamp duty payable excluding GST

- (A) 315000 (B) 252000  
(C) 45000 (D) 36000

பிரிபடா பாகத்தில் உள்ள கட்டடம் தொடர்பாக ஒரு கட்டுமான உடன்படிக்கை ஆவணம் ரூ. 45,00,000 கைமாறு மதிப்பிற்கு அடையப்படுகின்றது. ஏற்படக்கூடிய கட்டுமான செலவு ரூ. 36,00,000

செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை GST நீங்கலாக

- (A) 315000 (B) 252000  
(C) 45000 (D) 36000

50. Which section of Indian stamp act relates to non liability for loss of instruments sent under section 38

- (A) Section 45 (B) Section 46  
(C) Section 48 (D) Section 49

பிரிவு 38-ன் படி அனுப்பப்பட்ட முறையாவணங்களின் இழப்பிற்கு பொறுப்பாதல் கூடாது என இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்த பிரிவு தெரிவிக்கின்றது.

- (A) பிரிவு 45 (B) பிரிவு 46  
(C) பிரிவு 48 (D) பிரிவு 49

51. Which article of Indian stamp act relates to Security Bond

- (A) Article 28 (B) Article 30  
(C) Article 38 (D) Article 57

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்த கூறு பிணைய ஆவணத்திற்கு தொடர்புடையது

- (A) கூறு 28 (B) கூறு 30  
(C) கூறு 38 (D) கூறு 57

52. What is the maximum stamp duty payable on Revocation of Trust deed?

- (A) Eighty rupees (B) One hundred rupees  
(C) One hundred and Twenty rupees (D) One hundred and Eighty rupees

அறக்கட்டளை இரத்து ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச முத்திரைத் தீர்வை

- (A) எண்பது ரூபாய் (B) நூறு ரூபாய்  
(C) நூற்றி இருபது ரூபாய் (D) நூற்றி எண்பது ரூபாய்

53. Percentage of stamp duty payable on mortgage deed with possession excluding Surcharge

- (A) 1 % (B) 3 %  
(C) 4 % (D) 7 %

சுவாதீனத்துடன் கூடிய அடமான ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வையின் சதவீதம் மிகுவரி நீங்கலாக

- (A) 1 % (B) 3 %  
(C) 4 % (D) 7 %

54. Which one of the following persons is not a member of valuation committee Under section 47AA of Indian stamp act

- (A) Chief engineer (Buildings) Public works department  
(B) Joint commissioner of land administration  
(C) Director of town panchayats  
(D) Additional Inspector general of registration (Stamps and Registration)

கீழ்க்கண்ட நபர்களில் யார் இந்திய முத்திரைச்சட்டப் பிரிவு 47AA-ன் கீழ் மதிப்பீட்டு குழு உறுப்பினராக இல்லை

- (A) முதன்மை பொறியாளர் (கட்டடங்கள்) பொதுப்பணித் துறை  
(B) இணை ஆணையர், நில நிர்வாகம்  
(C) இயக்குனர் பேரூராட்சிகள்  
(D) கூடுதல் பதிவுத் துறைத் தலைவர் (முத்திரைகள் மற்றும் பதிவு)

55. Which one of the following instruments doesnot attract surcharge

- (A) Partition of immovable property  
(B) Mortgage with possession of immovable property  
(C) Exchange of immovable property  
(D) Sale of immovable property

கீழ்க்கண்ட முறையாவணங்களில் எந்த ஒன்றின்மேல் மிகுவரி விதிக்கப்படாது

- (A) அசையாச் சொத்து தொடர்பாக பாகம்  
(B) சுவாதீனத்துடன் கூடிய அடமானம்  
(C) அசையாச் சொத்து தொடர்பான பரிவர்த்தனை  
(D) அசையாச் சொத்து தொடர்பான விற்பனை

56. Appellate power under subsection 10 of 47A rests with

- (A) Subordinate Court (B) District Court  
(C) Supreme Court (D) High Court

இந்திய முத்திரைச் சட்டம் 47A-ன் உட்பிரிவு 10-ன் படி மேல் முறையீடு செய்வதற்கான அதிகாரம்

- (A) சார்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது (B) மாவட்ட நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது  
(C) உச்சநீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது (D) உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது

57. Which one of the following is correct

- (A) Article 50 of Indian stamp act relates to promissory note  
(B) Article 52 of Indian stamp act relates to receipt  
(C) Article 54 of Indian stamp act relates to reconveyance of mortgaged Property  
(D) Article 56 of Indian stamp act relates to Security Bond

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 50 பிராமிசரி நோட்டிற்கு தொடர்புடையது  
(B) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 52 இரசீது ஆவணத்திற்கு தொடர்புடையது  
(C) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 54 அடமானம் வைக்கப்பட்ட சொத்தின் மீது உரிமை மாற்றத்திற்கு தொடர்புடையது  
(D) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 56 பிணை முறிக்கு தொடர்புடையது

58. Which one of the following is correct?

- (A) Article 40 of Indian stamp act relates to mortgage deed  
(B) Article 36 of Indian stamp act relates to Lease  
(C) Article 30 of Indian stamp act relates to exchange of property  
(D) Article 32 of Indian stamp act relates to Gift

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 40 அடமான ஆவணத்திற்கு தொடர்புடையது  
(B) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 36 குத்தகைக்கு தொடர்புடையது  
(C) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 30 சொத்து பரிவர்த்தனைக்கு தொடர்புடையது  
(D) இந்திய முத்திரைச் சட்டக் கூறு 32 தான ஆவணத்திற்கு தொடர்புடையது

59. A revocation of settlement deed with property valued at 90,00,000 is executed. Stamp duty payable

- (A) Twenty five thousand (B) Ten thousand  
(C) Sixty rupees (D) Eighty rupees

௯. 90,00,000 மதிப்பு போடப்பட்ட ஒரு செட்டில்மெண்ட் இரத்து ஆவணம் எழுதப்படுகிறது. செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) இருபத்து ஐந்தாயிரம் (B) பத்தாயிரம்  
(C) அறுபது ரூபாய் (D) எண்பது ரூபாய்

60. Which one of the following is wrong

- (A) Section 11 of Indian stamp act relates to use of Adhesive stamp  
(B) Section 12 of Indian stamp act relates to Cancellation of Adhesive stamp  
(C) Section 27 of Indian stamp act relates to facts affecting duty to be the set forth in instrument  
(D) Section 32 of Indian stamp act relates to Adjudication as to proper stamp

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று தவறானது

- (A) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 11 ஒட்டுவகை முத்திரை வில்லைகளின் பயன்பாட்டுடன் தொடர்புடையது  
(B) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 12 ஒட்டுவகை முத்திரை வில்லைகளை இரத்து செய்தலுக்கு தொடர்புடையது  
(C) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 27 முறையாவணத்தில் குறிப்பிடப்பட வேண்டிய தீர்வையை பாதிக்கும் காரணிகளுக்கு தொடர்புடையது  
(D) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 32 முறையான முத்திரைத் தீர்வை குறித்து தீர்ப்பு வழங்குதலுக்கு தொடர்புடையது

61. Which one of the following is correct

- (A) Section 70 of Indian stamp act relates to Institution and conduct of Prosecutions  
(B) Section 62 of Indian stamp act relates to penalty for failure to cancel Adhesive stamps  
(C) Section 53 of Indian stamp act relates to allowance for misused stamps  
(D) Section 40 of Indian stamp act relates to Instrument unduly stamped by accident

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 70 குற்ற வழக்குகளை தொடருதல் மற்றும் நடத்துதலுக்கு தொடர்புடையது  
(B) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 62 ஒட்டுவகை முத்திரையை இரத்து செய்யத் தவறுவதற்கான தண்டனைக்கு தொடர்புடையது  
(C) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 53 தவறாக பயன்படுத்தப்பட்ட முத்திரைத் தீர்வைக்கான சலுகைப்படிக்கு தொடர்புடையது  
(D) இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 40 உரியவாறு முத்திரை இடப்படாத முறையாவணத்திற்கு தொடர்புடையது

62. Which section of Indian stamp act relates to recovery of duties and penalties?

- (A) 33A (B) 44  
(C) 39 (D) 48

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்தப் பிரிவு தீர்வைகளையும் பணத்தண்டங்களையும் வசூலித்தலுக்கு தொடர்புடையது

- (A) 33A (B) 44  
(C) 39 (D) 48

63. Bill of exchange is defined under

- (A) Section 2(4) (B) Section 2(5)  
(C) Section 2(2) (D) Section 2(7)

மாற்றுச் சீட்டு என்பது எந்த பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 2(4) (B) பிரிவு 2(5)  
(C) பிரிவு 2(2) (D) பிரிவு 2(7)

64. Which one of the following is correct

- (A) Maximum stamp duty payable for a mortgage deed without possession under article 40(b) of Indian stamp act is 50,000  
(B) Maximum stamp duty payable for surrender of lease deed is sixty rupees  
(C) Maximum stamp duty payable for instrument of partnership is three hundred rupees  
(D) Maximum stamp duty payable for settlement deed executed infavour of a family member is 10,000

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டக்கூறு 40(b) -ன் கீழ் சுவாதீனமில்லாத அடமான ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை ரூ. 50,000  
(B) குத்தகை ஒப்படைப்பு ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச முத்திரைத் தீர்வை அறுபது ரூபாய்  
(C) கூட்டாண்மை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச முத்திரைத் தீர்வை முன்னூறு ரூபாய்  
(D) குடும்ப நபர் ஒருவருக்கு எழுதப்பட்ட ஏற்பாடு ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை ரூ. 10,000

65. Which one of the following is Correct

- (A) Section 42 of Indian stamp act relates to prosecution for offence against stamp law  
(B) Section 49 of Indian stamp act relates to recovery of duties and penalties  
(C) Section 53 of Indian stamp act relates to allowance to misused stamps  
(D) Section 64 of Indian stamp act relates to penalty for omission to comply with permission of section 27

கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று சரியானது

- (A) இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 42 முத்திரைச் சட்டத்திற்கு எதிரான குற்றச் செயலுக்காக குற்ற வழக்கு தொடருதலுக்கு தொடர்புடையது  
(B) இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 49 தீர்வைகளையும், பணத் தண்டங்களையும் வசூலித்தலுக்கு தொடர்புடையது  
(C) இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 53 தவறாகப் பயன்படுத்தப்பட்ட முத்திரைத்தாள்களுக்கான சலுகைப்படிக்கு தொடர்புடையது  
(D) இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 64 ஆனது பிரிவு 27-ன் வகைமுறைகளுக்கு இணங்காமல் விட்டுவிடுதற்கான பணத்தண்டத்திற்கு தொடர்புடையது

66. Which sub article of Article 55 relates to release of right in favour of partner?

- (A) 55 (B) 55 (D)  
(C) 55 (C) (D) 55 (A)

இந்திய முத்திரைச் சட்டக் கூறு 55-ன் எந்த உட்கூறு கூட்டாளிக்கு உரிமையை விட்டுக்கொடுத்து எழுதிக் கொடுக்கும் விடுதலை ஆவணத்திற்கு தொடர்புடையது

- (A) 55 (B) 55 (D)  
(C) 55 (C) (D) 55 (A)

67. Percentage of surcharge payable in respect of sale deed of immovable property

- (A) 3 % (B) 5 %  
(C) 4 % (D) 2 %

அசையாச் சொத்து தொடர்பான விற்பனை ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய மிகுவரியின் சதவீதம்

- (A) 3 % (B) 5 %  
(C) 4 % (D) 2 %

68. Percentage of surcharge payable in respect of mortgage deed with possession of immovable property

- (A) 2 % (B) 1 %  
(C) 3 % (D) 4 %

சுவாதீனத்துடன் கூடிய அசையாச் சொத்து தொடர்பான அடமான ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய மிகுவரியின் சதவீதம்

- (A) 2 % (B) 1 %  
(C) 3 % (D) 4 %

69. Percentage of surcharge payable in respect of Exchange of immovable property excluding surcharge

- (A) 5 % (B) 3 %  
(C) 1 % (D) 2 %

அசையாச் சொத்து தொடர்பான பரிவர்த்தனை ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய மிகுவரி சதவீதம்

- (A) 5 % (B) 3 %  
(C) 1 % (D) 2 %

70. Who is the chairman of valuation sub committee at district level

- (A) District collector  
(B) District Revenue officer  
(C) Deputy Inspector general of Registration  
(D) Assistant director of panchayat

மாவட்ட அளவில் மதிப்பீட்டு துணைக் குழுவின் தலைவர்

- (A) மாவட்ட ஆட்சியர்  
(B) மாவட்ட வருவாய் அலுவலர்  
(C) துணைப்பதிவுத் துறைத் தலைவர்  
(D) உதவி இயக்குநர் பேரூராட்சிகள்

71. A cancellation of agreement of sale is executed. In the agreement of sale deed possession is not given. Stamp duty payable on cancellation of agreement of sale

- (A) Forty rupees (B) Fifty rupees  
(C) Eighty rupees (D) Hundred rupees

ஒரு விற்பனை உடன்படிக்கை இரத்து ஆவணம் எழுதப்படுகின்றது. விற்பனை உடன்படிக்கை ஆவணத்தில் சுவாதீனம் விடப்படவில்லை. விற்பனை உடன்படிக்கை இரத்து ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) நாற்பது ரூபாய் (B) ஐம்பது ரூபாய்  
(C) எண்பது ரூபாய் (D) நூறு ரூபாய்

72. Maximum stamp duty payable on chit agreement

- (A) Ten rupees (B) Twenty rupees  
(C) Fifty rupees (D) Hundred rupees

சீட்டு உடன்படிக்கை ஆவணத்திற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச முத்திரைத் தீர்வை

- (A) பத்து ரூபாய் (B) இருபது ரூபாய்  
(C) ஐம்பது ரூபாய் (D) நூறு ரூபாய்

73. What is the maximum stamp duty payable on Copy of Extract certified to be a true copy or extract by order of any public officer and not chargeable under the law to time being in force relating to court fees

- (A) Ten rupees (B) Twenty rupees  
(C) Fifty rupees (D) Eighty rupees

பொது அலுவலர் ஆணையின்படி உண்மை நகல் ஒன்று அல்லது அதன் வடிப்பு ஒன்று என்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்ட மற்றும் நீதிமன்றக் கட்டணங்கள் தொடர்பாக அப்போதைக்கு நடைமுறையில் இருந்துவரும் சட்டத்தின்படி, தீர்வை விதிக்கத்தக்கதல்லாத நகல் அல்லது அதன் சுருக்கத்திற்கு செலுத்த வேண்டிய அதிகபட்ச முத்திரைத் தீர்வை

- (A) பத்து ரூபாய் (B) இருபது ரூபாய்  
(C) ஐம்பது ரூபாய் (D) எண்பது ரூபாய்

74. What is the maximum stamp duty payable on counterpart or duplicate of any instrument?

- (A) Hundred rupees (B) Fifty rupees  
(C) Twenty rupees (D) Ten rupees

எந்த ஒரு முறையாவணத்தின் எதிர்பாதி அல்லது போலிக்கு செலுத்தப்பட வேண்டிய அதிகபட்ச முத்திரைத் தீர்வை

- (A) நூறு ரூபாய் (B) ஐம்பது ரூபாய்  
(C) இருபது ரூபாய் (D) பத்து ரூபாய்

75. X gifts his immovable property valued at 3900000 to Y. Stamp duty payable including surcharge

- (A) 312000 (B) 273000  
(C) 195000 (D) 156000

X என்பவர் ரூ. 39,00,000 மதிப்புள்ள தன் அசையாச் சொத்தினை Y என்பவருக்கு கொடையாக அளிக்கின்றார். செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி உட்பட

- (A) 312000 (B) 273000  
(C) 195000 (D) 156000

76. Percentage of Stamp duty payable excluding surcharge in respect of mortgage deed when possession is given

- (A) 1 % (B) 3 %  
(C) 4 % (D) 7 %

சுவாதீனம் விடப்பட்ட அடமான ஆவணங்களை பொறுத்து செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை மிகுவரி நீங்கலாக சதவீதம்

- (A) 1 % (B) 3 %  
(C) 4 % (D) 7 %

77. Which sub article of Article 48 of Indian stamp act relates to power of attorney with consideration

- (A) 48 (b) (B) 48 (c)  
(C) 48 (d) (D) 48 (e)

இந்திய முத்திரைச் சட்டக் கூறு 48-ன் எந்த உட்கூறு கைமாறுடன் கூடிய அதிகார ஆவணத்திற்கு தொடர்புடையது

- (A) 48 (b) (B) 48 (c)  
(C) 48 (d) (D) 48 (e)

78. A certificate of sale of immovable property is granted by a Revenue officer. The auction price is 7200000/- Guideline value is 5200000. Stamp duty payable

- (A) 360000 (B) 260000  
(C) 288000 (D) 208000

அசையாச் சொத்து தொடர்பான ஒரு விற்பனை சான்று வருவாய் அலுவலர் ஒருவரால் அளிக்கப்படுகிறது. ஏல மதிப்பு ரூ. 72,00,000 வழிகாட்டி மதிப்பு ரூ. 52,00,000 செலுத்த வேண்டிய முத்திரைத் தீர்வை

- (A) 360000 (B) 260000  
(C) 288000 (D) 208000

79. Which article of Indian stamp act relates to Trust

- (A) Article 64 (B) Article 63  
(C) Article 61 (D) Article 58

இந்திய முத்திரைச் சட்டத்தின் எந்தக் கூறு அறக்கட்டளைக்கு தொடர்புடையது

- (A) கூறு 64 (B) கூறு 63  
(C) கூறு 61 (D) கூறு 58

80. Which rule of Tamil Nadu stamp rules states that Every license shall specify name of licensee & place of sale

- (A) Rule 25(i) (B) Rule 25(iii)  
(C) Rule 25(iv) (D) Rule 25(v)

தமிழ்நாடு முத்திரை விதிகளில் எந்த விதி உரிமத்தில் உரிமம் பெற்றவரின் பெயர் மற்றும் விற்பனை செய்யும் இடம் குறிப்பிட வேண்டும் எனக் கூறுகிறது.

- (A) விதி 25(i) (B) விதி 25(iii)  
(C) விதி 25(iv) (D) விதி 25(v)



3. Describe sub Section 10 of 47A of Indian Stamp Act.

இந்திய முத்திரைச் சட்டப்பிரிவு 47A-ன் உட்பிரிவு 10-ஐ விவரி.

4. Discuss the power of chief controlling revenue authority in appointment of licensed stamp vendor Under Rule 25(i) of the Tamil Nadu Stamp Rules.

தமிழ்நாடு முத்திரை விதி 25(i) -ன் கீழ் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் நியமனத்தில் முதன்மை வருவாய் கட்டுப்பாட்டு அலுவலர்களின் அதிகாரத்தினை விவாதி.

5. Describe Article 31 of Indian Stamp Act.

இந்திய முத்திரைச் சட்டக் கூறு 31-ஐ விவரி.

6. Describe stamp duty payable under Article 55A of Indian Stamp Act.

இந்திய முத்திரைச் சட்டக் கூறு 55A -ன் கீழ் செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வையினை விவரி.

---